











சுற்றுலாத்துறை உழைப்புகளும் தொழிலாளர் பணமனுப்பல்களும்
(USD Mn)



CT CLSA எஸ்ட். மெனேஜ்மன்ட் இனால் கண்காணிக்கப்பட்ட உயர் நிகழ்வெண் தரவானது நேர்மறையானதாகக் காணப்படுகின்றது.

வட்டி வீதச் சூழல்


சந்தையில் கேள்வியினால் உந்தப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் மந்தமாகக் காணப்பட்டதனால் மத்திய வங்கியானது தாராளமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பராமரித்தது. இதற்கமைய, மே 2025 இல் மத்திய வங்கி வட்டி வீதத்தை 25¹ அடிப்படை புள்ளிகளால் குறைத்ததுடன் ஒரிரவு கொள்கை வட்டிவீதமானது 7.75%¹ ஆக காணப்பட்டது. வட்டி வீத குறைப்பினைத் தொடர்ந்து, அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் உள்ளடங்கலாக சந்தை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்தன. ஜூன் 2025 இன் இறுதியில் திறைசேரி உண்டியல்களின் விளைவானது 91 நாட்களுக்கு 7.55%¹ ஆகவும், 182 நாட்களுக்கு 7.75%¹ ஆகவும் 364 நாட்களுக்கு 7.94%¹ ஆகவும் காணப்பட்டது. அதேசமயம், தனியார் துறைக்கான கடன் வழங்கலானது 2025 இன் முதலாம் அரையாண்டில் 8.58%¹ ஆல் வளர்ச்சியடைந்து ஜூன் 2025 இன் இறுதியில் ரூபா 8,856.10¹ பில்லியனை எட்டியது.



பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியினால் அளவிடப்படும் தலைப்பு பணவீக்கமானது 2025 இன் முதலாம் அரையாண்டு முழுவதும் பணவிறக்க நிலையில் காணப்பட்டது. அது படிப்படியாக ஜனவரி 2025 இல் காணப்பட்ட -4%¹ இலிருந்து ஜூன் 2025 இல் -0.6%¹ ஆக தளர்வடைந்தது. 2025 இன் ஆரம்பத்தில் காணப்பட்ட உணவுப் பணவீக்கமானது பணவிறக்க மட்டங்களிலிருந்து மே 2025 இல் 5.2%¹ உச்சத்தை எட்டி ஜூன் மாதமளவில் 4.3%¹ ஆக காணப்பட்டது. இதற்கு பிரதான காரணியாக முக்கிய பண்டங்களின் விலை அதிகரிப்பு காணப்பட்டது. இதற்கு எதிர்மாறாக, உணவல்லா பணவீக்கமானது காலம் முழுவதும் எதிர்மறையான நிலைமையில் காணப்பட்டதுடன், இது ஜனவரி மாதத்தில் காணப்பட்ட -4.7%¹ இலிருந்து படிப்படியாக ஜூன் மாதமளவில் -2.8%¹ ஆக தளர்வடைந்தது. இது மந்தமான கேள்வி நிலைமைகள்

மற்றும் அடித்தள விளைவுகளை பிரதிபலித்தது. பணவீக்கமானது சமீபத்தைய காலங்களில் நன்கு வேருன்றியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



வெளிவாரித் துறை

விரிவடையும் வர்த்தகப் பற்றாக்குறையிலிருந்தான அழுத்தங்கள் காணப்பட்டபோதும், வெளிவாரித் துறையானது 2025 இன் முதலாம் அரையாண்டில் மீளெழுச்சியுடன் காணப்பட்டது. சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர்களது பணமனுப்பல்களிலிருந்தான மேம்பட்ட உட்பாய்ச்சல்கள் சென்மதி நிலுவைக்கு முக்கிய உறுதுணையினை வழங்கின. ஜூன் 2025 இன் இறுதியில், மொத்த அதிகாரபூர்வ ஒதுக்கங்கள் USD 6.1¹ பில்லியனாக ஆரோக்கியமான மட்டங்களில் காணப்பட்டது. மத்திய வங்கியானது வழமையான தேறிய அந்நிய செலாவணி கொள்வனவுகளுடாக அதன் ஒதுக்க திரட்டல் முயற்சிகளை தொடர்ந்தது. மேலாக, 2025 ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் IMF-EFF ஏற்பாட்டின் ஐந்தாவது பகுதியின் பெறுகையுடன் வெளிவாரி நிதியளிப்பானது வலுவூட்டப்பட்டது. நாணய மாற்று வீதத்தைப் பொறுத்தளவில், இலங்கை ரூபாயானது ஜூன் 2025 இன் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிராக 2.5%¹ ஆல் பெறுமதியிழந்து டொலர் ஒன்று ரூபா 299.97¹ ஆக நிறைவடைந்தது. அதேவேளை, அரசாங்கப் பிணையங்கள் சந்தையானது 2025 இன் முதலாம் அரையாண்டில் தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சலாக USD 90¹ மில்லியனை பதிவுசெய்தது.

காட்சிப்படுத்தல் 01: வெளிவாரித் துறை செயற்திறனின் பொழிப்பு¹

பிரிவு	Jan -Jun 2024 (USD Mn)	Jan - Jun 2025 (USD Mn)	மாற்றம் %
வணிகச்சரக்கு ஏற்றுமதிகள்	6,144.4	6,492.1	5.7
வணிகச்சரக்கு இறக்குமதிகள்	8,684.4	9,762.2	12.4
வர்த்தக நிலுவை	(2,540.0)	(3,270.1)	
தொழிலாளர் பணமனுப்பல்கள்	3,144.0	3,738.0	18.9
சுற்றுலாத்துறை உழைப்புகள்	1,556.6	1,712.6	10
நடைமுறைக் கணக்கு நிலுவை	1,148.4	1,495.0	30.2

அரசிறை வருமானத்துறை

அரசிறை வருமானத் துறையின் செயற்திறனானது, வருவாய் அடிப்படையிலான அரசிறை ஒருங்கிணைப்பிற்கான அரசாங்கத்தின் திடமான கடப்பாட்டினால் உந்தப்பட்டு 2025 இன் முதலாம் அரையாண்டின்போது தொடர்ச்சியாக மேம்பட்டது. இந்த நடவடிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக்க முதன்மை மிகையினையும் ஒட்டுமொத்த பாதீட்டுப் பற்றாக்குறையில் ஒடுக்கத்தையும் விளைவித்தன. இது அரசிறை வருமானத்தின் நிலைபேறுடைமை நோக்கிய திடமான முன்னேற்றத்தினை குறிப்பிடுகின்றது.

காட்சிப்படுத்தல் 02: அரசிறை வருமானத் துறை செயற்பதிறனின் பொழிப்பு¹

பிரிவு	Jan - Jun 2024 Rs Bn	Jan- Jun 2025 Rs Bn
மொத்த வருமானம்	1,864.6	2,325.1
மொத்தச் செலவினம்	2,463.3	2,730.7
முதன்மை மீதி	543.4	859.0
ஒட்டுமொத்த பாதீட்டு மீதி	(598.7)	(405.6)

CTCLSA வருமான நிதியம் (ஆரம்பம்: 26 ஜூலை 2021)

நிதிய முகாமையாளர்

சுகன் விநாயகசுந்தரம்

நிதியத்தின் குறிக்கோளும் அலவுகோலும்

CTCLSA வருமான நிதியத்தின் முதலீட்டுக் குறிக்கோளானது மத்திமமான மட்ட இடரைக்கொண்ட நிலையான வருமானப் பிணையங்களது முதலீட்டுத் தேக்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு வருடாந்த வருமானத்தை வழங்குவதாகும். நிதியமானது அதன் இடர் மற்றும் விளைவுத் தேவைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அலகுடைமையாளர்களுக்கு ஒரு பொருத்தமான விளைவினை வழங்குவதற்காக கம்பனிகளது கடன் மற்றும் அரசாங்கப் பிணையங்களில் முதலீடு செய்யும்.

கருத்துரை

2025 இன் முதல் அரையாண்டின்போது, CTCLSA வருமான நிதியமானது அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு வருடாந்த விளைவாக 9.10% இனை வழங்கியுள்ளது. நிதியமானது பிரதானமாக அரசாங்கப் பிணையங்களிலும் முதலீட்டுத் தர தரப்படுத்தல் மற்றும் அதற்கு மேலான தரமுடைய வழங்குனர்களுடன் ஏனைய நிலையான வருமானக் கருவிகளிலும் முன்னிறுத்தம் செய்தது. நிதியத்தின் காலவெளியானது 0.56 வருடங்களாகக் காணப்பட்டவேளை நிதியத்தின் 100% நிதியானது BBB+ மற்றும் அதற்கு மேலாக தரப்படுத்தப்பட்ட கருவிகளில் முதலீடு செய்யப்பட்டது.

நிதியத்தின் கட்டணங்கள்

முகாமைத்துவக் கட்டணம் – 0.3% p.a (தே.சொ. இன் % ஆக)

நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டணம் – 0.15% p.a

காப்பகக் கட்டணம் – ரூபா 15,000 வருடாந்தம்

காட்சிப்படுத்தல் 06: நிதியத்தின் விளைவு எதிர் அளவுகோல் விளைவு

காலம்	GAIF	NDBIB-CRISIL 364 Day T-Bill Index	GAIF-Annualized
2025 YTD	4.51%	4.84%	9.10%
ஆரம்பத்திலிருந்து	73.36%	60.20%	18.66%


* செயற்திறன்கள் 30 ஜூன் 2025 இல் உள்ளவாறான மாத இறுதி விலைகளின் அடிப்படையிலாகும். இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்திறன் தரவானது கடந்த காலச் செயற்திறன் என்பதுடன், இது எதிர்கால விளைவுகளுக்கான ஒரு உத்தரவாதமல்ல.

2023 இல் ஆரம்பித்த தாராளச் சுற்றினைத் தொடரும் விதமாக இலங்கை மத்திய வங்கியானது 2025 இன் முதலாம் அரையாண்டின்போது ஒரு தாராளமான நாணயக் கொள்கையினை பராமரித்தது. நவம்பர் 2024 இல் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீதக் குறைப்பினைத் தொடர்ந்து, ஜனவரி மற்றும் மார்ச் 2025 இல் கொள்கை வட்டி வீதங்கள் 8% ஆக திடமாகக் காணப்பட்டு சந்தை வட்டி வீதங்கள் கீழ்நோக்கி செம்மையாக்கப்படுவதனை அனுமதித்தது. மே 2025 இல் மத்திய வங்கியானது ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்தது. இது எதிர்பார்த்த பணவீக்க இயல்பாக்கத்திலும் பார்க்க மெதுவான காரணத்தினாலும் அதிகரித்த உலகளாவிய உறுதியின்மைகளிலிருந்து வளர்ச்சிக்கு துணையளிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. கொள்கை வட்டி வீதக் குறைப்புகளுக்கேற்ப, சந்தை வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்தன, குறிப்பாக அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் வீழ்ச்சியடைந்தன. இதன் பிரகாரம், ஜூன் 2025 இன் இறுதியில் 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் திறைசேரி உண்டியல் வட்டி வீதங்கள் முறையே 7.55%¹, 7.75%¹ மற்றும் 7.95%¹ ஆக காணப்பட்டன.


மீளாய்வுக் காலத்தின்போது, நிதியமானது மூன்று மாதங்களினுள் முதிர்வடையும் குறுங்கால அரசாங்கப் பிணையங்களில் மூலோபாயமாக முதலீடு செய்தது. இது உலகளாவிய உறுதியின்மைகளுக்கு மத்தியில் வட்டி வீதங்களில் சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்களிலிருந்து நன்மையடைவதற்காகும். அதேநேரத்தில் திறைசேரி உண்டியல்களின் வட்டி வீதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமான விளைவுகளை வழங்கிய 12 – 13 மாதங்கள் வரையான முதிர்வுகளைக் கொண்ட நிலையான வைப்புகளில் நிதியானது ஒதுக்கப்பட்டது. மேலாக, நிலவுகின்ற குறைவான வட்டி வீதச் சூழலினுள் ஒட்டுமொத்த விளைவுகளை மேம்படுத்துவதற்காக நிதியமானது உயர் தரத்தையுடைய கம்பனிகளது கடன் பிணையங்களில் அதன் வெளிப்பாட்டினை பராமரித்தது. ஜூன் 2025 இன் இறுதியில் நிதியத்தின் 90% ஆன முதலீடுகள் விட்ச் ரேட்டிங்ஸ் அல்லது லங்கா ரேட்டிங்ஸ் முகவர்களினால் A- மற்றும் அதற்கு மேற்பட்ட தரமுடைய முதலீட்டுக் கருவிகளில் மேற்கொள்ளப்பட்டன.

நிதியத்தின் முக்கியத் தகவல்கள்


நிதியத்தின் கடன் தரம் - தே.சொ. இன் % ஆக



சொத்து ஒதுக்கீடு



முதிர்வுத் தோற்றுருவம் - தே.சொ. இன் % ஆக



30 ஜூன் 2025 இல் உள்ளவாறான நிதியத்தின் மொத்த தேறிய சொத்தின் பெறுமதியானது 63 அலகுடைமையாளர்களுடன் ரூபா 156.82 மில்லியனாகக் காணப்பட்டது. 30 ஜூன் 2025 இல் உள்ளவாறான நிதியத்தின் மீட்டல் விலையானது ரூபா 17.3360 ஆகும்.